

098/DD/20

T.C-129

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS

DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART - I

(Without Books)

Maximum Time : 2 hours

Maximum Marks : 80

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

NB : Words of masculine gender in these instructions shall, where the context so require, be taken to include feminine gender.

இந்த அறிவுறுத்தலில் ஆண் பாலினரின் வார்த்தைகளில், சூழலுக்கேற்ப தேவைப்படின் பெண் பாலினரின் வார்த்தைகளும் அடங்கும்.

This booklet should not be opened till the Invigilator gives a signal to open it. As soon as the signal is received you should open the booklet and then proceed to answer the questions.

இந்த வினாத்தொகுப்பினை கண்காணிப்பாளரின் அனுமதி பெறுவதற்கு முன்னர் திறக்கக்கூடாது. கண்காணிப்பாளர் வினாத்தொகுப்பினை திறப்பதற்கு அனுமதி அளித்தவுடன் வினாத்தொகுப்பினை திறந்து விடையளிக்க தொடங்கலாம்.

1. This question booklet contains 80 number of objective type questions. Prior to attempting to answer, the candidate is requested to check whether all questions are there and ensure that there are no blank pages in the question booklet. In case, if any defect is noticed in the question paper, it shall be reported to the Invigilator immediately, **within first 10 minutes** after which no request will be entertained.

இவ்வினாத்தாள் 80 கொள்குறி வகை வினாக்களை கொண்டது. விண்ணப்பதாரர்கள் விடையளிக்க தொடங்கும் முன், வினாத்தாளில் எல்லா வினாக்களும் இடம் பெற்றுள்ளனவா என்பதையும், ஏதேனும் சில பக்கங்கள் / வினாக்கள் அச்சிடப்படாமல் விடுபட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளவும். வினாத்தாளில் ஏதேனும் குறை இருப்பின் வினாத்தாளைப் பெற்ற பின் பத்து நிமிடங்களுக்குள் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். அதற்கு பிறகு தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் ஏதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. Answer all questions. All questions carry equal marks.

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். அனைத்து வினாக்களும் சமமான மதிப்பெண்கள் கொண்டவை.

[Turn over

3. Candidate must write his Register Number in the space provided on the top right side of this booklet alone. Do not write anything else on the Question Booklet.
விண்ணப்பதாரரின் பதிவெண்ணை இவ்வினாத்தாளின் மேல் வலது பக்கத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் எழுத வேண்டும். வினாத்தாளில் வேறு எதையும் எழுதக் கூடாது.
4. The sheet before the last page of the question booklet shall be used for any rough work.
வினாத்தாளின் கடைசி பக்கத்திற்கு முன் பக்கத்தில் rough work எழுதி பார்க்க உபயோகித்துக் கொள்ளவும்.
5. (a) Each question comprises of four responses i.e. (A), (B), (C) and (D). Candidate shall select only one correct response. In case, if the candidate feels that there are more than one correct response, **shade the response which he considers is the best.**
(b) In any case, a candidate shall choose only one response for each question.
(c) **If more than one answer is shaded for a question, the answer will be treated as wrong and no mark will be given for that question.**
(d) The total marks will depend on the total number of correct responses marked in the OMR answer sheet. (For this purpose, only one shaded circle for a question will be taken into account for awarding mark)
- (a) ஒவ்வொரு வினாவிற்கும் (A), (B), (C), (D) என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் அவற்றில் ஏதேனும் ஒரு சரியான விடையைத் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட சரியான விடைகள் ஒரு வினாவிற்கு இருப்பதாக கருதினால், அவற்றில் எவ்விடை மிகச் சரியானது என கருதுகிறீர்களோ, அவ்விடையை நிழலிட்டு காட்ட வேண்டும்.
(b) எவ்வாறிருப்பினும், ஒரு வினாவிற்கு ஒரே ஒரு விடையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(c) ஒரு வினாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் விடையளிக்கப்பட்டிருந்தால் அவ்விடை தவறானதாக கருதப்பட்டு, அவ்வினாவிற்கு மதிப்பெண் வழங்கப்படமாட்டாது.
(d) OMR விடைத் தாளில் குறிக்கப்பட்ட சரியான விடைகளைப் பொறுத்து, மொத்த மதிப்பெண்கள் வழங்கப்படும் (ஒரு வினாவிற்கு ஒரு வட்டத்தில் (குறிப்பிட்ட) நிழலிட்ட விடை மட்டுமே மதிப்பெண் வழங்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்).
6. Do not mark the answers in the Question Booklet.
வினாத்தாளில் விடைகளைக் குறிப்பிடக் கூடாது.
7. Candidate shall not remove or tear off any sheet from this question booklet. During the examination he is not allowed to take the question booklet out of the examination hall. Only after the examination is over, he shall be allowed to take the question booklet.
விண்ணப்பதாரர், வினாத்தாளின் எந்த ஒரு பக்கத்தையும், நீக்கவோ அல்லது கிழிக்கவோ கூடாது. தேர்வு நடைபெறும் போது, வினாத்தாளை தேர்வு கூடத்தைவிட்டு வெளியே எடுத்து செல்ல அனுமதி கிடையாது. தேர்வு முடிந்த பின்னரே வினாத்தாளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
8. Failure to comply with any of the above instructions will render you liable to such action or penalty as the Commission may decide.
மேற்கண்ட அறிவுரைகளில் ஏதேனும் மீறப்படுமேயானால் தேர்வாணையம் எடுக்கும் தண்டனை / நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்.
9. In case of doubt, English version is the final.
வினாக்களில் சந்தேகமிருப்பின், ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

1. The Fifth Schedule of TNVAT Act, 2006 deals with
- (A) Zero rated goods
 - (B) Taxable goods
 - (C) List of International Organizations
 - (D) Exempted goods

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006-ன் ஐந்தாவது இணைப்புடன் தொடர்புடையது

- (A) பூஜ்யசதவிகித பொருட்கள்
- (B) வரிவிதிக்க தக்க பொருட்கள்
- (C) பன்னாட்டு நிறுவங்களின் பட்டியல்
- (D) வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள்

2. Goods including capital goods purchased by a dealer in the course of his business under TNVAT Act, 2006 are called as
- (A) Input
 - (B) Manufacturing product
 - (C) Declared goods
 - (D) Output

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006-ன் கீழ் சரக்குகள் மற்றும் முதலீட்டு சரக்குகள் வியாபாரத்திற்காக கொள்முதல் செய்யப்படுபவை கீழ்க்கண்டவாறு அழைக்கப்படும்

- (A) உள்ளீட்டு பொருட்கள்
- (B) உற்பத்தியாகும் சரக்குகள்
- (C) விளம்புகை செய்யப்பட்ட பொருட்கள்
- (D) வெளியீட்டு பொருட்கள்

3. A "Registered dealer" means under TNVAT Act, 2006 is
- (A) All dealers during VAT regime
 - (B) Dealers who pay tax
 - (C) Dealers who avail input tax credit
 - (D) Dealer registered under TNVAT Act, 2006

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006-ன் கீழ் பதிவு பெற்ற வணிகர்கள் என கீழ்க்கண்டவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

- (A) தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டத்தின்கீழ் உள்ள எல்லா வரி செலுத்தும் வணிகர்கள்
- (B) வரி வணிகர்கள்
- (C) உள்ளீட்டு வரி கோறும் வணிகர்கள்
- (D) தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006-ன் கீழ் பதிவு செய்தவர்கள்

4. The threshold limit of every dealer other than a casual trader or agent of a non-resident dealer for a year is
- (A) Not less than Rs. Ten lakhs
 - (B) Not less than Rs. Fifty lakhs
 - (C) Not less than Rs. Five lakhs
 - (D) Less than Rs. Five lakhs

நிலைஇல்லா வணிகர்கள் அல்லது இந்த மாநிலத்தில் இருப்பிடம் இல்லாத வணிகர்களின் முகவர், இவர்களைத் தவிர மற்ற வணிகர்களுக்கான ஆண்டு வரம்புத்தொகை

- (A) பத்து லட்சத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது
- (B) ஐம்பது லட்சத்திற்குள்ளாக இருக்கக்கூடாது
- (C) ஐந்து லட்சத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும்
- (D) ஐந்து லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்

5. Section 4 of TNVAT Act, 2006 deals with levy of tax on
- (A) Sale of containers and packing materials
 - (B) Right to use any goods
 - (C) Transfer of goods involved in works contract
 - (D) Compounded rate of tax

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 பிரிவு 4, கீழ்க்கண்ட பொருட்கள் தொடர்புடையது

- (A) விற்பனை செய்யப்படும் கண்டெய்னர்கள் மற்றும் பேக்கிங் பொருட்கள்
- (B) பொருட்களை உபயோகிக்கும் உரிமை பெறுதல் பொருட்கள்
- (C) ஒப்பந்த பணியில் உபயோகப்படத்தப்பட்ட பொருட்கள்
- (D) மொத்த இணக்கவரி விதிக்கும் வரி விகிதம்

6. Dealers who pay tax on bullion and jewellery shall be entitled to _____ on goods specified in the First Schedule purchase by him in the state.
- (A) Exemption
 - (B) Discounted rate of tax
 - (C) Higher rate of tax
 - (D) Input tax credit

தங்ககட்டி மற்றும் தங்கநகைகள் மீது வரிகட்டும் வணிகர்கள் முதலாம் இணைப்பு பட்டியலின்படி தங்களின் கொள்முதலுக்கு கீழ்க்கண்டவற்றிற்கு உரிமம் கோருவார்கள்

- (A) வரி விலக்கு
- (B) கழிவு செய்யப்பட பின்வரி விதிக்கும் விகிதம்
- (C) அதிகப்படியான வரி விதிப்பு விகிதம்
- (D) உள்ளீட்டு வரி வரவு

7. Any person liable under section 13 of the Tamil Nadu Value Added Tax Act, shall obtain a

- (A) Form R (B) Form T
(C) Form R and Form T (D) Neither Form R nor Form T

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்ட 13 வது பிரிவின் கீழ் வரிபிடித்தம் செய்யக்கூடிய வணிகர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் பெற வேண்டும்

- (A) படிவம் - R (B) படிவம் - T
(C) படிவம் - R மற்றும் படிவம் - T (D) படிவம் - R மற்றும் படிவம் - T இல்லை

8. When a selling dealer has received back the goods as a result of sales return, the output tax will be?

- (A) Increased (B) Discounted
(C) Reduced, adjusted or refunded (D) Exempted

சரக்குகளை விற்பனை செய்த வணிகர் விற்பனை செய்த பொருட்களை விற்பனை திருப்பத்தின்போது, வரியானது

- (A) வரி கூடும்
(B) வரி கழிவு கிடைக்கும்
(C) வரி குறையும் அல்லது வரி ஈடு செய்தல் அல்லது வரியை திரும்ப பெறலாம்
(D) வரி விலக்கு அளிக்கப்படும்

9. No input tax credit shall be allowed on purchase of capital goods, which are used exclusively for?

- (A) sale of exempted goods
(B) the manufacture of exempted goods under Section 15
(C) inputs of taxable goods
(D) manufacture of perishable goods

கொள்முதல் செய்யப்பட்ட மூலதன பொருட்களின் மீது கீழ்க்கண்ட இனங்களில் உள்ளீட்டு வரி வரவு கொடுக்கப்படமாட்டது.

- (A) வரி விலக்கு அளிக்கப்பட பொருட்கள் விற்பனையின் மீது
(B) பிரிவு 15 கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்ட சரக்குகள் உற்பத்தி செய்யும்போது
(C) வரி விதிக்கப்பட்ட பொருட்களான உள்ளீடுகள்
(D) அழுகும் தன்மையுடைய தயாரிப்புகள்

10. No registered dealer shall be entitled to input tax credit in respect of
- (A) Purchase of air conditioning units which is used in business
 - (B) Goods purchased and accounted for in business and used in business
 - (C) Purchase of all automobiles including commercial vehicles unless the dealer is in the business of such automobiles
 - (D) Purchase of all automobiles including commercial vehicles by a dealer for his personal use

எந்த ஒரு பதிவு பெற்ற வணிகரும் கீழ்க்கண்ட இனங்களில் உள்ளீட்டு வரி வரவு வைக்க இயலாது என்று கருதப்படுவர்

- (A) வியாபார தலத்தில் உபயோகிக்கப்பட்ட குளிர்சாதனை பொருட்கள்
- (B) வியாபாரம் செய்வதற்காக கொள்முதல் செய்த பொருட்களை வியாபாரத்தில் உபயோகம் செய்யும் பொழுது
- (C) வாகனங்களை விற்பனை செய்யும் வணிகர் கொள்முதல் செய்த அனைத்து வாகனங்களும், வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட
- (D) ஒரு வணிகர் கொள்முதல் செய்த அனைத்து வாகனங்களும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் உட்பட சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் பொழுது

11. Any good purchased for sale by a registered dealer is given away as sample

- (A) Input tax credit not available
- (B) Input tax credit available
- (C) Exempted from tax
- (D) Purchase tax collected

பதிவு செய்த வணிகர் கொள்முதல் செய்த பொருட்களை ஒரு மாதிரி விற்பனை செய்தால்

- (A) உள்ளீட்டு வரி வரவு கிடையாது
- (B) உள்ளீட்டு வரி வரவு செய்துகொள்ளலாம்
- (C) வரி விலக்கு அளித்த பொருள்
- (D) கொள்முதல் வரி வசூலிக்கப்படும்

12. Input tax credit availed on inputs of exempted finished goods shall be

- (A) doubled
- (B) omitted
- (C) refunded to dealer
- (D) reversed

வரிவிலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உள்ளீடுகள் மீது துய்த்த உள்ளீட்டு வரி வரவு

- (A) இரட்டிப்பு செய்யப்படும்
- (B) தள்ளுபடி
- (C) வணிகருக்கு திருப்பிகொடுக்கப்படும்
- (D) திருப்பப்பட வேண்டும்

13. Where the business of a registered dealer is transferred on account of sale, merger or amalgamation, then the utilised input tax credit?

- (A) can be transferred (B) get reduced
(C) cannot be transferred (D) get doubled

பதிவு செய்த வணிகரின் வியாபாரம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்தாலோ அல்லது மற்ற வணிகருடன் சேர்ந்துவிட்டாலோ அல்லது மற்ற வியாபாரத்தில் கூட்டாக சேர்ந்தாலோ வணிகரின் மீதமுள்ள உள்ளீட்டு வரவு என்னவாகும்?

- (A) மாற்றம் செய்யலாம் (B) குறையும்
(C) மாற்றம் செய்ய முடியாது (D) இரட்டிப்பாக மாறும்

14. Filing of Returns deals with

- (A) Section 21 of TNVAT Act, 2006 (B) Section 22 of TNVAT Act, 2006
(C) Section 23 of TNVAT Act, 2006 (D) Section 24 of TNVAT Act, 2006

நமூனா சமர்ப்பித்தல் பற்றி கூறும் பிரிவு

- (A) தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 பிரிவு எண் - 21
(B) தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 பிரிவு எண் - 22
(C) தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 பிரிவு எண் - 23
(D) தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 பிரிவு எண் - 24

15. Pizza bread taxable at the rate of

- (A) 1%
(B) 5%
(C) 14.5%
(D) Exempted

பீட்சா ரொட்டியின் மீது விதிக்கப்படும் வரிவிகிதம் என்ன?

- (A) 1%
(B) 5%
(C) 14.5%
(D) வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்

16. Section 53 deals with
- (A) Special power to Deputy Commissioner
 - (B) Special power to Joint Commissioner
 - (C) Special power to Additional Commissioner
 - (D) Special power to Commissioner

பிரிவு 53 கீழ் இதனுடன் தொடர்புடையது

- (A) துணை ஆணையரின் தனிப்பட்ட அதிகாரம்
- (B) இணை ஆணையரின் தனிப்பட்ட அதிகாரம்
- (C) கூடுதல் ஆணையரின் தனிப்பட்ட அதிகாரம்
- (D) ஆணையரின் தனிப்பட்ட அதிகாரம்

17. Which Form deals with Certificate of Registration?

- (A) Form 'C'
- (B) Form 'D'
- (C) Form 'E'
- (D) Form 'F'

கீழ்க்கண்ட எந்த படிவம் பதிவு சான்றிதழ் சாரும்?

- (A) 'C' படிவம்
- (B) 'D' படிவம்
- (C) 'E' படிவம்
- (D) 'F' படிவம்

18. Government Institution filed monthly return in the Form of

- (A) Form 'L'
- (B) Form 'M'
- (C) Form 'N'
- (D) Form 'Q'

அரசின் கீழ் உள்ள நிறுவனம் கீழ்க்கண்ட மாதந்திர நமூனாக்களை சமர்ப்பிக்க வேண்டும்

- (A) படிவம் 'L'
- (B) படிவம் 'M'
- (C) படிவம் 'N'
- (D) படிவம் 'Q'

19. The excess input tax credit of a financial year shall be

- (A) Carried forward to the next year or refunded
- (B) Get reduced
- (C) Cannot be refunded
- (D) Cannot be carried forward to the next year

நிதி ஆண்டின் இறுதியில் மீதம் உள்ள உள்ளீட்டு வரி கீழ்க்கண்டவாறு சரிசெய்யப்படும்

- (A) அடுத்த வரிவிதிப்பு ஆண்டிற்கு மாற்றப்படும் அல்லது திருப்பி கொடுக்கப்படும்
- (B) குறைக்கப்படும்
- (C) திருப்பி கொடுக்க முடியாதது ஆகும்
- (D) அடுத்த வருடத்திற்கு மாற்ற முடியாது

20. The assessment of the dealer as per Section 22 of TNVAT Act, 2006 shall be on the basis of

- (A) Returns relating to his turnover
- (B) Input tax credit
- (C) Exempted turnover only
- (D) Input tax credit refunded

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 பிரிவு 22-இன்படி கீழ்க்கண்டவாறு வரிவிதிப்பு மேற்கொள்ளப்படும்.

- (A) தாக்கல் செய்த நமூனாக்களின்படி
- (B) உள்ளீட்டு வரி வரவின்படி
- (C) வரிவிலக்கு பொருட்களின் விற்று முதல்களின்படி
- (D) உள்ளீட்டு வரி வரவு திரும்ப கொடுத்தல் சம்பந்தமாக

21. The random selection of not exceeding 20% of total number of assessment is done by

- (A) The Additional Commissioner
- (B) The Joint Commissioner
- (C) The Commissioner
- (D) The Deputy Commissioner

மொத்த வரிவிதிப்பு மதிப்பீடுகளின் எண்ணிக்கையில் 20% மிகாமல் கூர்ந்தாய்வு பின்வரும் அதிகாரியால் மேற்கொள்ளப்படும்

- (A) கூடுதல் ஆணையர்
- (B) இணை ஆணையர்
- (C) ஆணையர்
- (D) துணை ஆணையர்

22. The assessing authority shall accept the returns submitted for the year in the prescribed form accompanied with

- (A) Registration Certificate
- (B) Prescribed documents with proof of payment of tax
- (C) Excluding the proof of payment of tax
- (D) Prescribed documents not necessary

வணிகர் சமர்ப்பித்த நமூனாக்களை, கீழ்க்கண்ட எவையுடன் இணைத்து வரிவிதிப்பு அலுவலர் முன் சமர்ப்பிக்க வேண்டும்

- (A) பதிவு சான்றிதழ்
- (B) வரையறுக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரிகட்டப்பட்டதற்கான ஆவணங்களுடன்
- (C) வரிகட்டப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாமல் இருந்தால்
- (D) வரையறுக்கப்பட்ட ஆவணங்கள் அவசியமில்லை

23. Incomplete returns are assessed by the assessing authority to the best of his judgment after the completion of

- (A) one year
- (B) three years
- (C) six years
- (D) that particular financial year

சரியா சமர்ப்பிக்கப்படாத நமூனாக்களை, வரிவிதிப்பு அலுவலர் சிறந்த ஆய்வுதிறன் மூலம் கீழ்க்கண்ட காலம் கடந்தபின் வரிகணிப்பு செய்யலாம்.

- (A) ஒரு வருடம்
- (B) மூன்று வருடங்கள்
- (C) ஆறு வருடங்கள்
- (D) சம்பந்தப்பட்ட அந்த நிதி ஆண்டு

24. After the assessment done by the assessing authority under section 22, a demand notice is served to the dealer in

- (A) Form 'O'
- (B) Form 'D'
- (C) Form 'E'
- (D) Form 'F'

சட்டப்பிரிவு 22 கீழ் வரி விதிப்பு அலுவலர் செய்த வரிவிதிப்பு கேட்பு அறிவிக்கையை வணிகர்களுக்கு இந்த படிவத்தில் சார்வு செய்ய வேண்டும்.

- (A) படிவம் 'O'
- (B) படிவம் 'D'
- (C) படிவம் 'E'
- (D) படிவம் 'F'

25. When a registered dealer is deemed to have been assessed under the TNVAT Act, 2006, then the assessing authority
- (A) shall issue assessment order
 (B) shall give intimation to the dealer
 (C) shall not be required to issue any assessment order or intimation to the dealer
 (D) shall be required to issue any assessment order or intimation to the dealer

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 இன்கீழ், ஒரு பதிவு செய்த வணிகரின் வரி கணிப்பு செய்ததாக கருதப்பட்டால் கீழ்க்கண்ட ஆணைகள் கொடுக்கலாம்.

- (A) வரி விதிப்பு ஆணை கண்டிப்பாக கொடுக்கப்பட வேண்டும்
 (B) வணிகருக்கு குறிப்பு செய்யப்பட வேண்டும்
 (C) வரி விதிப்பு ஆணையோ அல்லது குறிப்போ கொடுக்கப்பட வேண்டியது இல்லை
 (D) வரி விதிப்பு ஆணையோ அல்லது குறிப்போ கட்டாயம் கொடுக்க வேண்டும்

26. In respect of the assessments pending for the years 2006-07, 2007-08 the deemed date of service of the deemed assessment order shall fall on the

- (A) 30th day of June 2012
 (B) 31st day of December 2012
 (C) 31st day of January 2013
 (D) 30th day of September 2012

2006 - 2007, 2007 - 08 ஆகிய ஆண்டுகளுக்கான வரிகணிப்பு நிலுவையில் உள்ள நிலையில், கீழ்க்கண்ட தேதியில் வரிகணிப்பு ஆணை சார்வு செய்யப்பட்டதாக கருதப்படும்.

- (A) 30 ஜூன் 2012
 (B) 31 டிசம்பர் 2012
 (C) 31 ஜனவரி 2013
 (D) 30 செப்டம்பர் 2012

27. The tax deducted at source under section 13 shall be deposited on or before the

- (A) 20th day of the succeeding month in which the deduction was made
 (B) 10th day of the succeeding month in which the deduction was made
 (C) 15th day of the succeeding month in which the deduction was made
 (D) 20th day of the same month in which the deduction was made

சட்டபிரிவு 13-ன்படி மூலத்தில் வரி பிடித்தம் செய்தவை கீழ்க்கண்ட எந்த தேதியில் அல்லது அதற்குமுன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?

- (A) வரி பிடித்தம் செய்தபின் அடுத்த மாதம் 20ம் தேதிக்குள்
 (B) வரி பிடித்தம் செய்த பின் அடுத்த மாதம் 10ம் தேதிக்குள்
 (C) வரி பிடித்தம் செய்த பின் அடுத்த மாதம் 15ம் தேதிக்குள்
 (D) வரி பிடித்தம் செய்த பின் அதே மாதம் 20ம் தேதிக்குள்

28. A registered dealer who effects zero rated sales shall not be entitled for _____ relating to stock held on the date of commencement of the TNVAT Act, 2006.

- (A) Inputs (B) Exemption
(C) Input tax credit (D) Refund

ஒரு பதிவு பெற்ற பூஜ்ய சதவிகித பொருட்களை விற்பனை செய்யும் வணிகர், தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 அமலுக்கு வந்த தேதியில் வைத்துள்ள இருப்புகளுக்கு _____ கிடையாது.

- (A) உள்ளீட்டு பொருட்கள் (B) வரி விலக்கு
(C) உள்ளீட்டுவரி வரவு (D) வரிகட்டியதை திரும்ப பெறுதல்

29. In computing the period of limitation for assessment or reassessment, the time during which any appeal pending before High court is

- (A) excluded (B) included
(C) considered (D) doubled

வரிவிதிப்பு ஆணை அல்லது மறு வரிவிதிப்பு ஆணையின்மீது மேல்முறையீடு செய்யும் நிலையில், காலக்கெடு கணக்கிடும் பொழுது உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த காலம்

- (A) கழிக்கப்படும் (B) கூட்டப்படும்
(C) கருத்தில் கொள்ளப்படும் (D) காலக்கெடு இரட்டிப்பு ஆகும்

30. If the dealer receives in any year any amount due to price variations, included in previous year's turnover, he shall within _____ in which such amount is received submit a return in prescribed form.

- (A) 60 days from the end of the year (B) 180 days from the end of the year
(C) 15 days from the end of the year (D) 30 days from the end of the year

எந்த வருடத்திலாவது விலை மாற்றத்தால் வணிகருக்கு கூடுதலாக அல்லது குறைவாக முந்தைய ஆண்டிற்கான விற்பனை முதல் வந்தால், வணிகர் _____ க்குள் சரியான படிவத்தில் நமூனா சமர்ப்பிக்க வேண்டும்.

- (A) ஆண்டு முடிவுப்பெற்ற தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்
(B) ஆண்டு முடிவுப்பெற்ற தேதியிலிருந்து 180 நாட்களுக்குள்
(C) ஆண்டு முடிவுப்பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள்
(D) ஆண்டு முடிவுப்பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்

31. In case of unfructified sales after paying tax, tax deduction is possible only when the goods are returned within

- (A) 30 days from the date of sale
(B) 15 days from the date of sale
(C) 60 days from the date of sale
(D) 180 days from the date of sale

வணிகர் விற்பனை செய்த பொருட்கள், விற்பனை முடிவுறாமல் பின்வரும் காலத்திற்குள் திரும்ப வந்தால் வரியினை கழித்துக்கொள்ளலாம்.

- (A) விற்பனை செய்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள்ளாக
(B) விற்பனை செய்த தேதியில் இருந்து 15 நாட்களுக்குள்ளாக
(C) விற்பனை செய்த தேதியில் இருந்து 60 நாட்களுக்குள்ளாக
(D) விற்பனை செய்த தேதியில் இருந்து 180 நாட்களுக்குள்ளாக

32. If the refund amount is not received by the dealer within the specified period, then he can claim

- (A) interest (B) no interest
(C) input tax credit (D) no input tax credit

ஒரு வணிகர் அவருடைய திருப்பு தொகையினை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பபெறவில்லை என்றால் அவ்வணிகர் கீழ்க்கண்ட எதனை கோரலாம்

- (A) வட்டி கோரலாம் (B) வட்டி கோர முடியாது
(C) உள்ளீட்டு வரி வரவு கோரலாம் (D) உள்ளீட்டு வரி வரவு கோர முடியாது

33. On winding up of a private company, the persons who are jointly and severally liable are

- (A) all the directors
(B) all the employees
(C) all the share holders
(D) all the debenture holders

தனியார் நிறுவனம் கலைக்கப்படும்போது, கீழ்க்கண்ட நபர்கள் கூட்டாகவும் தனியாகவும் பொறுப்பாவர்

- (A) எல்லா இயக்குநர்களும்
(B) எல்லா வேலை ஆட்களும்
(C) எல்லா பங்குதாரர்களும்
(D) எல்லா கடன் வங்கி கடன்பத்திரம் பெற்றவர்களும்

34. The application fees for registration under TNVAT Act, 2006 is

- (A) Rs. 10,000/- only (B) Rs. 5,000/- only
(C) Rs. 1,000/- only (D) Rs. 500/- only

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம், 2006-இன் கீழ் பதிவு செய்வதற்காக செலுத்த வேண்டிய பதிவு கட்டணம்

- (A) ரூ. 10,000/- மட்டும் (B) ரூ. 5,000/- மட்டும்
(C) ரூ. 1,000/- மட்டும் (D) ரூ. 500/- மட்டும்

35. Every casual dealer shall get himself

- (A) Compulsorily registered
(B) Input tax credit
(C) Exemption
(D) Registered if turnover is more than 50 lakhs

ஒவ்வொரு நிலையில்லா வணிகரும், தன்னை

- (A) கட்டாயமாக பதிவு செய்யவேண்டும்
(B) உள்ளீட்டு வரிவிதிப்புக்காக
(C) வரிவிலக்கு பெறுவதற்காக
(D) விற்றுமுதல் 50 லட்சங்கள் மேல் இருந்தால்

36. When a partner is newly added in a partnership firm, then?

- (A) New registration number shall be obtained
(B) Amendment made by submitting Form 'B'
(C) Fees should be paid
(D) No such partner can be added

புதியதாக ஒரு பங்குதாரர், பங்குதாரர் நிறுவனத்தில் சேர்க்கப்பட்டால் அவர் கீழ்க்கண்ட எதைச் செய்ய வேண்டும்?

- (A) புதிய பதிவு சான்று எண் கொடுக்கப்பட வேண்டும்
(B) படிவம் 'B' இல் திருத்தம் சமர்ப்பிக்க வேண்டும்
(C) கட்டணம் கட்ட வேண்டும்
(D) புதிய பங்குதாரர் சேர்த்து கொள்ள முடியாது

37. Any tax due remain unpaid after the specified date of payment monthly interest collected at the rate of

- (A) 2% (B) 1%
(C) 5% (D) 1.5%

வரி செலுத்த வேண்டிய காலக்கெடு முடிந்த பின்னர் செலுத்தப்படாத வரி நிலுவை தொகைக்கு கீழ்க்கண்டவாறு மாதாந்திர வட்டி செலுத்த வேண்டும்

- (A) 2% (B) 1%
(C) 5% (D) 1.5%

38. If the tax due remain unpaid after the specified date of payment is less than Rs. 100/- then interest collected is

- (A) 'nil' if the period of default is not more than a month
(B) Rs. 20/-
(C) refunded
(D) Rs. 10/-

ரூ. 100/-க்கு குறைவாக உள்ளவரி நிலுவை தொகைக்கு கீழ்க்கண்டவாறு வட்டி கட்ட வேண்டும்.

- (A) ஒரு மாதத்திற்கு உள்ளாக இருந்தால், செலுத்த வேண்டிய தொகை 'ஏதுமில்லை'
(B) ரூ. 20/-
(C) திரும்பகொடுக்கப்பட்டது
(D) ரூ. 10/-

39. The excess tax paid shall be refunded within

- (A) 90 days from the date of assessment order
(B) 30 days from the date of assessment order
(C) 60 days from the date of assessment order
(D) 180 days from the date of assessment order

அதிகமாக கட்டிய வரியை கீழ்க்கண்ட காலத்திற்குள் திரும்ப கொடுக்க வேண்டும்

- (A) வரிவிதிப்பு தேதியிலிருந்து 90 நாட்களுக்குள்
(B) வரிவிதிப்பு தேதியிலிருந்து 30 நாட்களுக்குள்
(C) வரிவிதிப்பு தேதியிலிருந்து 60 நாட்களுக்குள்
(D) வரிவிதிப்பு தேதியிலிருந்து 180 நாட்களுக்குள்

40. Any penalty or interest payable under TNVAT Act, 2006 shall be deemed to be

- (A) Tax (B) Credit
(C) Neglected (D) Refunded

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம் 2006 கீழ் கட்டவேண்டிய தண்டதொகை அல்லது வட்டியை கீழ்க்கண்டவாறு அழைக்கப்படும்

- (A) வரியாக கருதப்படும் (B) கடனாக கருதப்படும்
(C) தவிர்க்கப்படும் (D) திரும்ப கொடுக்கப்படும்

41. Any tax due remain unpaid after the specified date of payment, be a charge on the properties of the said person, may be recovered as

- (A) an arrear of land revenue
(B) properties cannot be charged
(C) an arrear from Registration department
(D) an arrear under Properties Act

வரி நிலுவை கட்டவேண்டிய காலக்கெடு முடிந்த பின், வரி கட்டவில்லை என்றால் அந்த வரி நிலுவையானது அந்த வணிகரின் சொத்து மீது வரிநிலுவை உள்ளதாக கருதப்பட்டு சொத்தின் மீது இருப்பு கொள்ளும் அந்த நிலுவையை கீழ்க்கண்டவாறு நடவடிக்கை எடுத்து வரிவசூல் செய்யப்படும்.

- (A) நிலத்தின்மீது உள்ள நிலுவை வரியாக கருதப்பட்டு வசூலிக்கப்படும்
(B) சொத்துக்களை ஜப்தி செய்ய இயலாது
(C) பதிவுத்துறை நிலுவையாக கருதப்படும்
(D) சொத்து சட்டத்தின் கீழ் உள்ளவரி நிலுவையாக கருதப்படும்

42. Recovery of tax where the business of the dealer is transferred

- (A) is collected from the transferee
(B) is collected from the transferer
(C) is collected from the share holders
(D) is collected from the employees

வியாபாரம் வேறு ஒருவருக்கு மாற்றம் செய்தால், வரி நிலுவைத்தொகை இவரிடமிருந்து வசூல் செய்யப்படும்

- (A) மாற்றம் செய்கின்ற வணிகரிடமிருந்து வசூல் செய்யப்படும்
(B) வணிகமாற்றம் செய்யப்படும் வணிகரிடமிருந்து வசூலிக்கப்படும்
(C) பங்குதாரர்களிடமிருந்து வசூல் செய்யப்படும்
(D) வேலை செய்யும் நபர்களிடமிருந்து வரிவசூலிக்கப்படும்

43. An appellate tribunal has ————— members including chairman.

- (A) two (B) three
(C) five (D) four

தமிழ்நாடு வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் அங்கத்தினர்களும் தலைவரும் உள்ளார்கள்

- (A) இரண்டு (B) மூன்று
(C) ஐந்து (D) நான்கு

44. An appeal can be filed

- (A) only electronically
(B) only manually
(C) both electronically and manually
(D) cannot be filed

மேல்முறையீட்டை கீழ்க்கண்ட முறைகளில் தாக்கல் செய்யலாம்

- (A) மின் அஞ்சல் மூலமாக
(B) நேராக சமர்ப்பிக்கலாம்
(C) மின் அஞ்சல் மூலமாகவும் அல்லது நேரடியாகவும் சமர்ப்பிக்கலாம்
(D) தாக்கல் செய்ய இயலாது

45. ————— under Revenue recovery Act shall have the powers of a collector under the Tamil Nadu Revenue Recovery Act.

- (A) Joint Commissioner (B) Deputy Commissioner
(C) Commissioner (D) Additional Commissioner

வரி மீட்பு சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உள்ள அதிகாரம் தமிழ்நாடு வரி மீட்புசட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட அதிகாரிக்கு உள்ளது

- (A) இணை ஆணையர் (B) துணை ஆணையர்
(C) ஆணையர் (D) கூடுதல் ஆணையர்

46. The time limit for filing an appeal to an appellate tribunal in case of an officer is

- (A) 30 days (B) 60 days
(C) 120 days (D) 90 days

வரி அலுவலர், விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய கீழ்க்கண்ட கால அவகாசம் உள்ளது.

- (A) 30 நாட்கள் (B) 60 நாட்கள்
(C) 120 நாட்கள் (D) 90 நாட்கள்

47. For the purposes of section 64(3), the following documents to be sent along with goods

- (A) Log book only
- (B) Invoice only
- (C) Delivery note only
- (D) Invoice and a goods vehicle record

ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு சரக்குகள் எடுத்து செல்லப்படும் பொழுது சட்டப்பிரிவு 64(3)ன்படி கீழ்க்கண்ட ஆவணங்கள் எடுத்து செல்லப்பட வேண்டும்

- (A) வாகன புத்தகம்
- (B) விற்பனை பட்டியல் மட்டும்
- (C) சரக்கு ஒப்படைக்கும் குறிப்பு மட்டும்
- (D) விற்பனை பட்டியல் மற்றும் சரக்கு வாகனத்திற்கான ஆவணம்

48. Goods sent as stock transfer to other state and sold there is considered as

- (A) Intra state sales
- (B) Inter state sales
- (C) Export
- (D) High sea sales

வெளி மாநிலத்திற்கு சரக்கு மாற்றும் மூலம் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால், அங்கு செய்யப்படும் கீழ்க்கண்டவாறு கருதப்படும்

- (A) உள்மாநில விற்பனை
- (B) வெளிமாநில விற்பனை
- (C) ஏற்றுமதி
- (D) கடல் கடந்த விற்பனை

49. Goods to be manufactured or produced or acquired by the seller after making the contract of sale under section 2(6) of sale of Goods Act means

- (A) Future goods
- (B) Processing goods
- (C) Semi finished goods
- (D) Finished goods

பொருட்கள் விற்பனை சட்ட பிரிவு 2(6) இன்படி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்பேரில் தயாரிக்கப்பட்ட அல்லது மற்ற இடத்திற்கு கொண்ட செல்லவேண்டிய சரக்குகளை பின்வருமாறு அழைக்கப்படும்

- (A) எதிர்காலத்தில் உள்ள சரக்கு
- (B) பதப்படுத்தப்பட்ட சரக்கு
- (C) பாதியில் முடிவு பெற்ற சரக்கு
- (D) முடிவுபெற்ற தயாரான சரக்கு

50. Export of goods is said to take place unless a declaration in the prescribed format is signed by the

- (A) Importer
 (B) Exporter
 (C) Dealer who is an Indian resident
 (D) Registered dealer in India

வெளிநாட்டுக்கு பொருட்கள் மற்றும் செய்ததாக கருதப்படுவதற்கு இவர் உரிய படிவத்திலான பிரமாணப்பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

- (A) இறக்குமதியாளர்
 (B) ஏற்றுமதியாளர்
 (C) இந்தியாவில் வசிக்கும் மற்றும் உள்ள வணிகர்
 (D) இந்தியாவில் பதிவு பெற்ற வணிகர்

51. The threshold limit for interstate trade for getting registered under CST Act is

- (A) irrespective of turnover
 (B) above 50 lakhs of turnover
 (C) above 1 crore of turnover
 (D) above 10 lakhs of turnover

மத்திய வரிவிதிப்பு சட்டத்தின்படி, பதிவு செய்வதற்கான குறைந்த பட்ச வியாபார தொகை

- (A) விற்று முதல் தொகை எதுவாக இருந்தாலும்
 (B) ரூ. 50 லட்சத்திற்கு மேல்
 (C) ரூ. 1 கோடிக்கு மேல்
 (D) ரூ. 10 லட்சத்திற்கு மேல்

52. Sale of electrical energy by Karnataka to Tamil Nadu attracts

- (A) No tax
 (B) 1% rate of tax
 (C) 2% rate of tax
 (D) 0.5% rate of tax

கர்நாடகம் தமிழ்நாட்டிற்கு மின்சாரம் விற்பனை செய்யும்போது கீழ்க்கண்டவரி விகிதம் கணக்கிடப்படும்

- (A) வரி இல்லை
 (B) 1%
 (C) 2%
 (D) 0.5%

53. Any interstate sale made to any foreign diplomatic mission attracts

- (A) No tax
 (B) 1% rate of tax
 (C) 1.5% rate of tax
 (D) 0.5% rate of tax

பன்னாட்டு தூதராக நிறுவனங்களுக்கு விற்பனை செய்தால் கீழ்க்கண்ட வரி விதிக்கப்படும்

- (A) வரி இல்லை
 (B) 1%
 (C) 1.5%
 (D) 0.5%

54. The burden of proving that a particular sale of goods in a State is an inter-state sale and not an intrastate sale is on the

- (A) Tax authorities only
(B) Assessee only
(C) Both Tax authorities and Assessee
(D) Neither Tax authorities nor Assessee

ஒரு விற்பனை உள் மாநில விற்பனை அல்ல என்றும், அது வெளி மாநில விற்பனை என்றும் நிரூபிக்க வேண்டியவர்

- (A) வரி விதிப்பு அலுவலர்கள் மட்டும்
(B) வணிகர்கள் மட்டும்
(C) வரி விதிப்பு அலுவலர்கள் மற்றும் வணிகர்கள்
(D) வரி விதிப்பு அலுவலர்கள் மற்றும் வணிகர்கள் இருவரும் இல்லை

55. The burden of proving that a particular movement of goods effected to another State is merely a stock transfer and not an inter-state sale is on the

- (A) Tax authorities only
(B) Assessee only
(C) Both Tax authorities and Assessee
(D) Neither Tax authorities nor Assessee

வேறொரு மாநிலத்திற்கு எடுத்து செல்லப்படும் பொருட்கள் இடைமாநில விற்பனைக்கு உட்பட்டதல்ல, அவை சரக்கு மாற்றத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டவை என நிரூபிக்க வேண்டியவர்

- (A) வரி விதிப்பு அலுவலர்கள்
(B) வணிகர்கள் மட்டும்
(C) வரி விதிப்பு அலுவலர்கள் மற்றும் வணிகர்கள்
(D) வரி விதிப்பு அலுவலர்கள் மற்றும் வணிகர்கள் இருவரும் இல்லை

56. The dealer has to produce ————— to prove that his inter-state movement of goods is not taxable on the ground of subsequent sale.

- (A) Form C, E-I, E-II
(B) Form C
(C) Form F
(D) Form H

வெளி மாநிலத்திற்கு கொண்டு சென்று, அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி இல்லை என நிரூபணம் செய்ய வணிகர் கீழ்க்கண்ட படிவங்கள் சமர்ப்பிக்க வேண்டும்

- (A) படிவம் - C, E-I, E-II
(B) படிவம் - C
(C) படிவம் - F
(D) படிவம் - H

57. Goods exempted under TNVAT Act, 2006 attracts _____ rate of tax in the course of inter-state trade or commerce.

- (A) Nil (B) 1%
(C) 5% (D) 2%

தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி சட்டம், 2006ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட பொருள்கள் வெளி மாநிலத்தில் விற்பனை செய்தால் கீழ்க்கண்ட வரி விகிதங்கள் விதிக்கப்படும்.

- (A) ஒன்றும் இல்லை (B) 1%
(C) 5% (D) 2%

58. If the rate of commodity under state law was 3% upto 31-03-2007, 2% from 01.04.2007 and 2% from 01.06.2008, then rate of tax for the inter-state sales of that commodity for registered dealer from 11.05.2002 is

- (A) 3% (B) 1%
(C) 5% (D) 2%

மாநில சட்டத்தின்படி, ஒரு பொருளின் வரிவிகிதம் 31.3.2007 வரை 3% 1.4.2007 முதல் 2% மற்றும் 1.6.2008 முதல் 2% எனில், 11.5.2002 முதல் பதிவு பெற்ற வணிகர் அப்பொருட்களை வெளி மாநில விற்பனை செய்யும் போது விதிக்கப்படும் வரிவிகிதம்

- (A) 3% (B) 1%
(C) 5% (D) 2%

59. A _____ is one who merely brings the buyer and seller together but does not himself effect the sale or purchase. He is a broker.

- (A) Tour
(B) Canvassing Agent
(C) Indent Agent
(D) Mercantile Agent

ஒரு நபர், விற்பனை செய்பவரையும் வாங்குபவரையும் ஒன்று சேர்த்து விட்டு அவர் விற்பனையோ அல்லது கொள்முதலோ செய்யாமல் இருந்தால், அவர் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுவார்.

- (A) முகவர் அல்லாதவர்
(B) விற்பனை கொள்முதல் முகவர்
(C) கொள்முதல் முகவர்
(D) வியாபார வணிக முகவர்

60. Clearing or forwarding agent is
- (A) Receives and forwards goods without remuneration
 - (B) Authority to dispose of goods
 - (C) Receives and forwards goods with remuneration
 - (D) Broker

சரக்குகளை எடுத்து கொண்டு சென்று கொடுக்கும் முகவர்கள் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுவர்

- (A) கட்டணம் வாங்காமல் சரக்கினை பெறுதல் (மற்றும்) கொடுத்தல்
- (B) சரக்கை விடுவிக்கும் அதிகாரி
- (C) கட்டணம் வாங்கிக் கொண்டு சரக்கினைப் பெறுவர் அல்லது கொண்டு செல்பவர்
- (D) தனிமுகவர்

61. Capital goods are
- (A) Raw materials
 - (B) Stock
 - (C) Semi finished goods
 - (D) Pollution control equipments

மூலதன பொருட்கள் என்று அழைக்கப்படுபவை

- (A) தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்கள்
- (B) இருப்பு பொருட்கள்
- (C) உற்பத்தியில் உள்ள பொருள்
- (D) சுற்றுப்புற சூழல் கருவிகள்

62. A factor is
- (A) Not a mercantile agent
 - (B) Sells goods under his Principal's control
 - (C) Disposes goods not under Principal's control
 - (D) Causal trader

விற்பனை முகவர்

- (A) வணிக நுகர்வராக இல்லாதவர்
- (B) உரிமையாளரின் பொருளை உரிமையாளரின் சம்மதத்தில் விற்பவர்
- (C) உரிமையாளரின் கட்டுப்பாடின்றி பொருளை விற்பனை செய்வர்
- (D) தற்காலிகமாக விற்பனை மேற்கொள்ளும் வணிகர்கள்

63. Live stock are

- (A) Goods
- (B) Cannot be considered as goods
- (C) Specific goods
- (D) Intangible goods

கால்நடைகள்

- (A) சரக்குகள்
- (B) சரக்குகளாக கருதப்படமாட்டது
- (C) குறிப்பிட்ட பொருள்கள்
- (D) கண்களுக்கு தெரியாத சரக்குகள்

64. A hire purchase agreement has

- (A) Element of bailment
- (B) Element of sale
- (C) Both elements of bailment and sale
- (D) Neither elements of bailment nor sale

தவணை முறையில் பொருட்களை கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள்

- (A) தற்காலிக சரக்கு வைத்துக் கொள்ளும் பொறுப்பு
- (B) விற்பனை என்பதற்கான சரத்து
- (C) விற்பனையும் தற்காலிகமான சரக்க வைத்தகொள்ளும் பொறுப்பும்
- (D) விற்பனையும் இல்லை தற்காலிக பொறுப்பு இல்லாத நிலை

65. Stock is

- (A) A fully paid share of a public company
- (B) Not necessarily paid up
- (C) Security
- (D) Bought or sold in fraction

சரக்கு என்பது கீழ்க்கண்டவைகளாகும்

- (A) பப்ளிக் லிமிடெட் கம்பெனியின் முழுமையாக பணம் செலுத்தி பெற்ற பங்குகள்
- (B) பணம் கட்டாத பங்குகள்
- (C) பிணையம்
- (D) சிறு சிறு கொள்முதல் அல்லது விற்பனை

66. Purchase account shall be

- (A) Maintained schedule wise
- (B) Excludes goods under interstate trade
- (C) Excludes purchase returns
- (D) Does not contain the total tax paid

கொள்முதல் கணக்கு கீழ்க்கண்டவாறு பராமரிக்கப்படவேண்டும்

- (A) சரக்குகளின் இணைப்பு பட்டியல் படி பராமரிப்பது
- (B) வெளி மாநில விற்பனை பொருட்கள் நீங்கலாக
- (C) கொள்முதல் திருப்பம் நீங்கலாக
- (D) மொத்தவரி கட்டிய விபரங்கள் இல்லாமல்

67. Modes of payment of tax under TNVAT Act, 2006

- (A) Crossed demand draft or banker's cheque
- (B) Cannot be remitted in cash
- (C) Remittance into unauthorized bank of India
- (D) Not by way of crossed cheque

தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச்சட்டம், 2006இன்படி, வரியை கீழ்க்கண்ட வகைகளில் செலுத்தலாம்

- (A) குறுக்கிடப்பட்ட வரைவோலை அல்லது வங்கியின் காசோலை
- (B) பணமாக கட்டக் கூடாது
- (C) பதிவு பெறாத வங்கியில் செலுத்துவது
- (D) குறுக்கே கோடு இடப்பட்ட காசோலை மூலமாக அல்லாமல்

68. Deductions made to arrive at taxable turnover are

- (A) Finance charges in case of hire purchases excluded
- (B) All post sale charges
- (C) Sale of taxable goods
- (D) Amount not received from sellers in case of sales returns

வரிவிதிக்க கூடிய விற்று முதல் கண்டறிய கீழ்க்கண்ட இனங்களை கழிக்க வேண்டும்

- (A) தவணை முறையில் கொள்முதல் செய்த பொழுது செலுத்திய நிதி சம்பந்தமான செலவுகள்
- (B) விற்பனை செய்வதற்குபின் செலவிட்ட செலவுகள்
- (C) வரி விதிப்பிற்குப்பட்ட விற்பனை பொருட்கள்
- (D) விற்று முதல் செய்து பொருட்கள் திரும்ப பெற்ற பொருட்களுக்கு பணம் பெறப்படாமல் இருந்தால்

69. Period for rectification of error apparent on the face of records is ————— from the date of assessment order.

- (A) Within 5 years (B) Within 6 years
(C) Within 1 year (D) Within 6 months

வரி விதிப்பு ஆணையில் ஏதேனும் நேர்பட காணக்கூடிய தவறு நேர்ந்திருந்தால், அதனை கீழ்க்கண்ட கால அவகாசத்திற்குள் திருத்தம் செய்ய வேண்டும்.

- (A) 5 வருடங்களுக்குள் (B) 6 வருடங்களுக்குள்
(C) 1 வருடத்திற்குள் (D) 6 மாதத்திற்குள்

70. Input tax credit allowable with conditions includes

- (A) Excludes Sales return (B) Excludes unfructified sale
(C) Excludes purchase returns (D) Sales return and unfructified sale

கீழ்க்கண்ட நிபந்தனைகள் உள்ளீட்டு வரி வரவு கோர அனுமதிக்கப்படும்

- (A) விற்பனை செய்யப்பட்டு திரும்பவந்த இனங்கள் தவிர
(B) விற்பனை இனம் முடியாததாக ஆனதைத் தவிர
(C) கொள்முதல் செய்த பொருட்கள் திருப்பி அனுப்பியவை தவிர
(D) விற்பனை செய்தபொருளின் திருப்பி அனுப்பியதும் மற்ற விற்பனை இனம் முடியாததும்

71. An availment of Input tax credit is

- (A) One to one basis
(B) Not one to one basis
(C) On goods without invoice
(D) On goods used to provide facility to proprietor

கீழ்க்கண்ட இனங்களில் உள்ளீட்டு வரி கோரப்படுவதாகும்

- (A) ஒரு வணிகருக்கும் இன்னொரு வணிகருக்கும்
(B) ஒரு வணிகரிடம் இன்னொரு வணிகருக்கும் இல்லாமல்
(C) விற்பனை பட்டியல் இல்லாத சரக்கு
(D) உரிமையாளரின் உபயோகத்திற்காக கொடுக்கப்பட்ட சரக்கு

72. While passing refund assessment order which of the following may be allowed?
- (A) Tax paid partially
(B) Tax paid in excess
(C) Payment details brought from previous year ledgers disallowed
(D) Fact of payment not entered in Assessment Register

வரிதிரும்ப பெற வரிவிதிப்பு ஆணை பிறப்பிக்கும் பொழுது கீழ்க்கண்டவற்றில் எது அனுமதிக்கப்படும்?

- (A) குறைவாக வரி கட்டியது
(B) அதிகமாக வரி கட்டியது
(C) முந்தைய ஆண்டு பேரேட்டிலிருந்து எடுத்து எழுதப்பட்ட
(D) வரி கட்டிய விபரங்கள் வரிவிதிப்பு புத்தகத்தில் இல்லாமல் இருந்தால்

73. Precedent for filing of appeal

- (A) 25% of tax assessed shall be paid (B) 50% of tax assessed shall be paid
(C) 75% of tax assessed shall be paid (D) 100% of tax assessed shall be paid

மேல்முறையீடு செய்ய கீழ்க்கண்ட விகிதத்தில் வரிகள் கட்டப்படவேண்டும்

- (A) வரிவிதிப்பு தொகையில் 25% (B) வரிவிதிப்பு தொகையில் 50%
(C) வரிவிதிப்பு தொகையில் 75% (D) வரிவிதிப்பு தொகையில் 100%

74. Officers at check posts

- (A) Do not let go vehicles without stopping at check posts
(B) Allow vehicles randomly
(C) Issuing tokens not compulsory
(D) Detain carts and cycles

சோதனை சாவடி அலுவலர்கள் கீழ்க்கண்டவாறு சோதனை செய்ய வேண்டும்

- (A) சோதனை சாவடியில் வாகனங்களை நிறுத்தாமல் போக அனுமதிக்கக்கூடாது
(B) சில வாகனங்களை மட்டும் சோதனை செய்ய வேண்டும்
(C) வில்லைகள் கொடுப்பது கட்டாயம் அல்ல
(D) மிதிவண்டிகள் மற்றும் சிறு வண்டிகள் செல்லாமல் தடுக்கப்படவேண்டும்

75. The power to sanction write off irrecoverable arrears upto Rs. 5000 in individual case subject to a ceiling of Rs. 5 Lakhs per year under all CST Acts is given to
- (A) Assistant Commissioner (CT)
 (B) Deputy Commissioner (CT)
 (C) Commissioner of Commercial Taxes
 (D) Government

அனைத்து மத்திய வரிசட்டத்தின் கீழ் வரிவசூல் செய்ய இயலாத இனங்களை வருடத்திற்கு ரூ. 5,000/- முதல் அதிகப்படும் ரூ. 5 லட்சங்கள் வரை தள்ளுபடி செய்ய அதிகாரம் அளிக்கப்பட்ட அலுவலர்.

- (A) உதவி ஆணையர்
 (B) துணை ஆணையர்
 (C) ஆணையர்
 (D) அரசாங்கம்

76. During Inspection, the authorities have the power to search
- (A) His residence without warrant
 (B) Shop cum resident no warrant necessary
 (C) Business place with warrant
 (D) Godown with warrant

ஆய்வின் பொழுது, எப்படி சோதனை செய்ய அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?

- (A) பிடியாணை இல்லாமல் வீடு தணிக்கை செய்வது
 (B) விற்பனை தலத்துடன் இணைந்த பிடியாணை இல்லாமல் தணிக்கை செய்யலாம்
 (C) பிடியாணையுடன் விற்பனை தலம் தணிக்கை செய்யலாம்
 (D) பிடியாணையுடன் கிடங்கு தணிக்கை செய்யலாம்

77. Audit supervision and issuance of authorization for cases selected for Audit is done by

- (A) Commissioner (B) Additional Deputy Commissioner
 (C) Joint Commissioner (D) Deputy Commissioner

வியாபாரத்தளங்கள் சிலவற்றில் தணிக்கை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இனங்களுக்கு அலுவலர்கள் செல்ல ஒப்புதல் வழங்க அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்

- (A) ஆணையர் (B) கூடுதல் ஆணையர்
 (C) இணை ஆணையர் (D) துணை ஆணையர்

78. Which one is not a potential case for audit?
- (A) Dealer having bad payment record
 - (B) Selected industries
 - (C) Claim of huge exemption
 - (D) Dealer reporting rise in revenue and / or turnover

கீழ்க்கண்ட இனங்களில் எது தணிக்கை செய்ய ஏதுவானதாகும்?

- (A) வரி கட்டாத வணிகர்
- (B) தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்சாலைகள்
- (C) அதிகமாக வரி விலக்கு கோருபவர்
- (D) விற்பனை அதிகமாக செய்து வரி கட்டுபவர்

79. _____ is yearly procedure without weightage to any individual dealer.

- (A) E-Auditing
- (B) Audit planning
- (C) Desk audit
- (D) Inspection

எந்த வணிகரையும் தணிக்கை செய்யும் வருடாந்திர நடைமுறை என்பது _____

- (A) 'E'-தணிக்கை
- (B) பதிவுகள் தணிக்கை
- (C) மேஜை தணிக்கை
- (D) வியாபாரத்தலம் தணிக்கை

80. The entire duration of audit shall not exceed _____ for a case from authorization for audit to dispatch of audit report.

- (A) Not exceeding 6 months
- (B) Not exceeding 3 months
- (C) Not exceeding 1 month
- (D) Not exceeding 2 months

தணிக்கை செய்ய அதிகாரமளிக்கப்பட்டதிலிருந்து தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்ட தணிக்கை செய்யும் காலம் கீழ்க்கண்ட காலத்திற்கு மேல் இருக்க கூடாது

- (A) 6 மாதத்திற்கு மேல்
- (B) 3 மாதத்திற்கு மேல்
- (C) 1 மாதத்திற்கு மேல்
- (D) 2 மாதத்திற்கு மேல்

098/DD/20

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS
DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART - I
(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered “with books” only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Briefly explain the following of the TNVAT Act, 2006:

(a) Payment of tax at compounded rates by works contractor.

(b) Reversal of tax credit

த.நா.ம.கூ.வ.ச. 2006-ன் படி சிறு குறிப்பு வரைக.

(அ) ஒப்பந்ததாரர் இணக்க விகிதத்தில் வரி செலுத்துதல்.

(ஆ) உள்ளீட்டு வரி திருப்புதல்.

2. Write notes on conditions for claiming input tax credit under section 19(2) of the TNVAT Act, 2006.

த.நா.ம.கூ.வ.ச. 2006-ல் பிரிவு 19(2)ன் கீழ் உள்ளீட்டு வரி வரவு கோருவதற்கான நிபந்தனைகள் பற்றி குறிப்பு வரைக.

3. Briefly explain the collection of tax under the TNVAT Act, 2006.

த.நா.ம.கூ.வ.ச. 2006-ன் கீழ் வரி வசூலிக்கும் முறையை சுருக்கமாக விளக்குக.

4. Enumerate the provisions relating to composition of offences under the TNVAT Act, 2006.

த.நா.ம.கூ.வ.ச. 2006-ன் கீழ் குற்றங்களை இணக்க முறையில் முடிப்பதற்கான விதிகளை விளக்குக.

5. Define 'Sale' under the CST Act, 1956.

மத்திய விற்பனை வரி சட்டம் (1956) ன் கீழ் 'விற்பனை' என்பதை வரையறுக்கவும்.

6. Explain sales return with example under the TNVAT Act, 2006.

த.நா.ம.கூ.வ.ச. 2006-ன் கீழ் விற்பனை திருப்பத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.